

**LOVABLE LINGERIE LIMITED**  
 CIN-17110MH1987PLC044835  
 Registered Office: A-46, Road No.2, MIDC, Andheri (East), MIDC, Mumbai - 400 093. Website: www.lovableindia.in, Email: corporate@lovableindia.in

**Extract of STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS for the Quarter and nine months ended 31st December, 2020**

(₹ in lakhs)

Sr. No.	Particulars	Current quarter ended 31.12.2020	Previous quarter ended 30.09.2020	Previous quarter ended 31.12.2019	Year ended 31.03.2020
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total income from operations (net)	2,889.04	2,030.11	3,998.00	14,359.04
2	Net Profit/ Loss for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	347.35	54.01	272.43	553.52
3	Net Profit / Loss for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	347.35	54.01	272.43	402.45
4	Net Profit/ Loss for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	282.12	43.78	137.86	314.07
5	Total Comprehensive Income for the period	282.12	43.78	137.86	284.76
6	Equity Share Capital (FV of Rs.10/- each)	1,480.00	1,480.00	1,480.00	1,480.00
7	Reserves (excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of previous year)				15,262
8	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) Basic & Diluted	1.91	0.30	0.93	2.12

**Note:**  
 a) The above is an extract of the detailed format of Unaudited Financial Results as on 31st December, 2020 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Annual Financial Results is available on the Stock Exchange websites at [www.bseindia.com](http://www.bseindia.com) and [www.nseindia.com](http://www.nseindia.com) and Company's website [www.lovableindia.in](http://www.lovableindia.in)

By Order of the Board  
 For **Lovable Lingerie Limited**  
 Sd/-  
**L Vinay Reddy**  
 Chairman & Managing Director  
 (DIN: 00202619)

Place : Mumbai  
 Date : February 13, 2021

**APOLLO SINDOORI HOTELS LIMITED**  
 CIN:L72300TN1998PLC041360  
 Registered Office: Hussain Mansion, Ground Floor, # 43/5, Greams Road, Thousand Lights, Chennai - 600 006  
 Tel:044 49045000, Email:info@apollosindoori.com, Website:www.apollosindoori.com

**Extract of Standalone and Consolidated Unaudited Financial Results for the Quarter and Nine months ended 31st December, 2020**

(Rs. In Lakhs)

PARTICULARS	Standalone						Consolidated					
	Quarter Ended 31.12.2020 (Unaudited)	Quarter Ended 30.09.2020 (Unaudited)	Quarter Ended 31.12.2019 (Unaudited)	Nine Months Ended 31.12.2020 (Unaudited)	Nine Months Ended 31.12.2019 (Unaudited)	Year Ended 31.03.2020 (Audited)	Quarter Ended 31.12.2020 (Unaudited)	Quarter Ended 30.09.2020 (Unaudited)	Quarter Ended 31.12.2019 (Unaudited)	Nine Months Ended 31.12.2020 (Unaudited)	Nine Months Ended 31.12.2019 (Unaudited)	Year Ended 31.03.2020 (Audited)
Total income from operations (net)	4,265.43	4,066.14	4,677.93	11,712.99	13,692.40	18,560.66	4,464.88	4,208.37	4,962.99	12,169.52	14,231.96	19,347.70
Other non operating Income	198.45	61.23	115.31	320.78	396.28	525.53	147.95	112.31	179.89	344.84	370.04	519.77
Total income	4,463.88	4,127.37	4,793.24	12,033.76	14,088.68	19,086.19	4,612.82	4,320.67	5,142.88	12,514.36	14,602.00	19,867.47
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	265.99	254.70	320.94	559.36	1,125.06	1,350.79	36.71	151.23	302.47	76.76	888.72	888.89
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	265.99	254.70	320.94	559.36	1,125.06	1,350.79	283.56	372.49	411.54	780.01	1,601.67	1,855.57
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	222.15	152.63	192.33	394.85	773.41	1,029.13	239.94	270.46	282.92	613.45	1,250.01	1,531.56
Total Comprehensive Income for the period (comprising Profit/(Loss) for the period after and other Comprehensive Income (after Tax))	202.48	132.96	190.76	335.85	768.70	957.61	217.36	247.88	285.02	545.72	1,256.33	1,448.40
Equity Share Capital (Face Value of Rs.5 per share)	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02
Earnings Per Share (Rs.) (of Rs.5/- each) Basic & Diluted (not annualised)	8.54	5.87	7.40	15.18	29.74	39.58	9.23	10.40	10.88	23.59	48.07	58.90
Debt Equity Ratio	0.75	0.86	0.81	0.75	0.81	0.97	0.55	0.56	0.54	0.55	0.54	0.63
Debt Service Coverage Ratio	8.93	11.25	271.98	8.29	278.36	20.23	3.06	4.06	26.14	3.08	26.93	6.07
Interest Service Coverage Ratio	8.03	10.69	1,083.43	7.18	852.37	20.24	1.60	3.53	24.32	1.42	26.24	7.29

**Note:**  
 1. The above results, duly reviewed by the Audit Committee, have been approved by the Board Of Directors in its meeting held on 13.02.2021  
 2. The above is an extract of the detailed format of Standalone and Consolidated Unaudited financial Results for the Quarter/Nine months ended 31st December 2020, filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Audited Financial Results for the Quarter ended 31st December 2020 is available on the Stock Exchange websites ([www.nseindia.com](http://www.nseindia.com)) and website of the Company ([www.apollosindoori.com](http://www.apollosindoori.com)).  
 3. The above results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standard) Rules, 2015 (IND AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013.

Place: Chennai  
 Date : 13.02.2021

For and on Behalf of the Board  
 C. Natarajan  
 Whole Time Director cum Chief Executive Officer

**VIJAY TEXTILES LIMITED**  
 www.vijaytextiles.in  
 Registered Office: Surya Towers, Ground Floor, 104, Sardar Patel Road, Secunderabad-500 003.  
 Tel: 27848479/ 27844086 Facsimile: +91 40 2784 6849  
 E-Mail: info@vijaytextiles.in  
 CIN: L18100TG1990PLC010973

**EXTRACT OF STATEMENT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2020**

(Rs.in Lakhs)

S No.	Particulars	Quarter Ended			Nine Months Ended		Year ended
		31.12.2020 (Un-Audited)	30.09.2020 (Un-Audited)	31.12.2019 (Un-Audited)	31.12.2020 (Un-Audited)	31.12.2019 (Un-Audited)	31.03.2020 (Audited)
1.	Total income from operations	732.13	726.53	1434.30	1724.52	5669.57	6629.99
2.	Net Profit/(Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	(730.92)	(902.70)	13.62	(2311.80)	53.77	(463.65)
3.	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	(730.92)	(902.70)	13.62	(2311.80)	53.77	(463.65)
4.	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary Items)	(435.39)	(689.85)	19.60	(1499.38)	104.96	(463.65)
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(435.39)	(689.85)	19.60	(1499.38)	104.96	576.26
6.	Equity Share Capital	1830.50	1830.50	1529.00	1830.50	1529.00	1529.00
7.	Reserves (excluding Revaluation Reserve) as show in the Audited Balance Sheet of previous year	-	-	-	-	-	-
8.	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)						
	1) Basic :	(2.38)	(3.77)	0.13	(8.54)	0.69	(3.76)
	2) Diluted :	(2.38)	(3.77)	0.10	(8.54)	0.53	(2.91)

**NOTE:** 1.The above is an extract of the detailed format of un-audited financial results for the quarter and nine months ended 31st December, 2020 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the un-audited results for the quarter and nine months ended 31st December, 2020 are available on the Stock Exchange website ([www.bseindia.com](http://www.bseindia.com)). 2. Figures of the previous quarters/year have been re-grouped and re-classified wherever necessary to correspond with current year's presentation.

For and on behalf of the Board  
 Sd/-  
**VIJAY KUMAR GUPTA**  
 Chairman and Managing Director

Place : Secunderabad  
 Date : 13.02.2021

**BMW INDUSTRIES LIMITED**  
 Regd Office: 119, Park Street White House, 3rd Floor, Kolkata - 700 106  
 Phone: 033 4007 1704; Fax: 033 2226 8882 Email: info@bmwil.co.in; Website: www.bmwil.co.in; CIN: L51109WB1981PLC034212

**Overall Performances that ensures reliability**

**Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for the 3rd Quarter and nine months ended 31st December, 2020**

(₹ in Lacs- Except EPS)

Sl. No.	Particulars	Standalone					Consolidated				
		Quarter ended 31.12.2020 (Unaudited)	Quarter ended 31.12.2019 (Unaudited)	Nine Months ended 31.12.2020 (Unaudited)	Nine Months ended 31.12.2019 (Unaudited)	Year ended 31.03.2020 (Audited)	Quarter ended 31.12.2020 (Unaudited)	Quarter ended 31.12.2019 (Unaudited)	Nine Months ended 31.12.2020 (Unaudited)	Nine Months ended 31.12.2019 (Unaudited)	Year ended 31.03.2020 (Audited)
1	Total Income from Operations	9458.85	15,135.98	24613.34	46,856.28	61,507.68	11158.42	15,228.96	28040.19	47,110.62	63,070.74
2	Net Profit/(Loss) for the period (before tax exceptional and/or extraordinary items)	94.21	675.71	706.13	2,467.87	3,159.64	301.76	710.74	853.89	2,320.17	3,198.77
3	Net Profit/(Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items)	94.21	675.71	706.13	2,467.87	3,159.64	301.76	710.74	853.89	2,320.17	3,198.77
4	Net Profit/(Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	29.76	446.54	464.39	1,594.04	2,397.07	201.4	477.53	571.08	1,432.93	2,204.23
5	Total Comprehensive income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	20.87	450.97	437.73	1,607.33	2,361.52	192.17	482.83	543.38	1,448.81	2,167.31
6	Paid-up Equity Share Capital (Face Value Re 1/- per share)	2250.86	2,250.86	2250.86	2,250.86	2,250.86	2,250.86	2,250.86	2,250.86	2,250.86	2,250.86
7	Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	52,237.06	-	-	-	-	67,172.57
8	Earnings Per Share Basic & diluted (in Rs)	0.01	0.20	0.21	0.71	1.07	0.09	0.22	0.25	0.64	0.98

**Notes:**  
 1) The above results were reviewed by the Audit Committee and taken on record by the Board of Directors at their meeting held on February, 13, 2021.  
 2) The above is an extract of the detailed format of Financial Results for the 3rd quarter and nine months ended December, 31, 2020 filed with Stock Exchanges under regulation 33 of SEBI (Listing obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results for the 3rd quarter and nine months ended December, 31, 2020 are available on the Stock Exchange website. [www.bseindia.com](http://www.bseindia.com) and the Company's website [www.bmwil.co.in](http://www.bmwil.co.in)

For BMW Industries Ltd.  
 Sd/-  
**Harsh Kumar Bansal**  
 Managing Director  
 DIN: 00137014

Place : Kolkata  
 Date : 13th February, 2021

**IFGL REFRACTORIES LIMITED**  
 CIN : L51909OR2007PLC027954  
 Registered Office : Sector B, Kalunga Industrial Estate, P.O. Kalunga-770031, Dist: Sundergarh, Odisha  
 Head & Corporate Office : McLeod House, 3, Netaji Subhas Road, Kolkata-700001  
 E-mail : ifgl.ho@ifgl.in; Website : www.ifglref.com

**EXTRACT OF STATEMENT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2020**

(₹ in lakhs except as otherwise stated)

Particulars	Quarter ended			Nine months ended		Year ended
	31.12.2020 (Unaudited)	30.09.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.12.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.03.2020 (Audited)
Total Income	29,972	24,842	21,939	75,451	70,303	92,831
Net Profit before Tax from Ordinary Activities	4,720	2,795	1,082	8,900	4,234	5,058
Net Profit before Tax after exceptional item	4,720	2,795	1,082	8,900	4,234	2,997
Net Profit after Tax and exceptional item	3,728	2,064	727	6,811	3,338	1,945
Total Comprehensive Income [Comprising Profit for the period after Tax and Other Comprehensive Income after Tax]	4,836	2,225	2,584	8,199	4,526	3,610
Paid up Equity Share Capital (Face Value ₹ 10/- per Share)	3,604	3,604	3,604	3,604	3,604	3,604
Other Equity	-	-	-	-	-	77,291
Earnings Per Share (of ₹ 10/- each)	10.34	5.73	2.02	18.90	9.26	5.40
Basic and Diluted#						

# Figures for the quarter and nine months are not annualised.

**NOTE:**  
 1. Above unaudited financial results have been reviewed by the Audit Committee at its meeting held on 13th February 2021 and approved by the Board of Directors at their meeting held on that date and these have been subjected to limited review of the Statutory Auditors of the Company.  
 2. Key Stand-alone financial information are as follows:

(₹ in lakhs)

Particulars	Quarter ended			Nine months ended		Year ended
	31.12.2020 (Unaudited)	30.09.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.12.2020 (Unaudited)	31.12.2019 (Unaudited)	31.03.2020 (Audited)
Total Income	18,163	16,758	12,320	47,909	38,894	50,669
Net Profit before Tax from Ordinary Activities	3,328	2,552	1,024	7,482	2,895	3,577
Net Profit after Tax from Ordinary Activities	2,466	1,915	728	5,575	2,347	2,973
Total Comprehensive Income [Comprising Profit for the period after Tax and Other Comprehensive Income after Tax]	2,465	1,915	727	5,573	2,327	2,970

3. This is an extract of the detailed format of Unaudited Consolidated and Stand-alone Financial Results for the quarter and nine months ended 31st December, 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. Detailed format of the Unaudited Consolidated and Stand-alone Financial Results are available on the Websites of BSE ([www.bseindia.com](http://www.bseindia.com)), NSE ([www.nseindia.com](http://www.nseindia.com)) and Company's Website ([www.ifglref.com](http://www.ifglref.com)).

On behalf of the Board  
 of IFGL Refractories Limited  
 P Bajoria  
 Managing Director  
 (DIN : 00084031)

Kolkata  
 13th February 2021

**COMMITTED TO CLEAN METAL**

**LUX INDUSTRIES LIMITED**  
 CIN : L17309WB1995PLC073053  
 Regd. Office: 39, KALI KRISHNA TAGORE STREET, KOLKATA - 700 007  
 Email: info@luxinnerwear.com, Website:www.luxinnerwear.com, Ph : 033-40402121, Fax : 033-40012001

**Promises and performances that ensure comfort**

**EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2020**

(₹ in Lakhs)

PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
	Quarter Ended		Nine Months Ended		Quarter Ended		Nine Months Ended	
	31.12.2020 (Un-audited)	31.12.2019 (Un-audited)	31.12.2020 (Un-audited)	31.12.2019 (Un-audited)	31.12.2020 (Un-audited)	31.12.2019 (Un-audited)	31.12.2020 (Un-audited)	31.12.2019 (Un-audited)
Total income from operations (net)	38,809.75	30,465.58	1,01,714.46	92,248.69	39,291.30	30,565.68	1,02,790.67	92,364.11
Net Profit / (Loss) on ordinary activities before tax and exceptional items*	7,548.66	4,759.24	18,636.19	12,726.15	7,478.57	4,750.63	18,388.78	12,454.58
Net Profit / (Loss) on ordinary activities after exceptional items before tax*	7,548.66	4,560.21	18,636.19	12,527.12	7,478.57	4,551.60	18,388.78	12,255.55
Net Profit / (Loss) after tax attributable to the shareholders of the Company	5,580.20	3,342.28	13,903.24	9,545.99	5,544.86	3,335.64	13,784.47	9,273.25
Total Comprehensive Income for the period (Net of Tax) attributable to the shareholders of the Company	5,576.52	3,344.50	13,892.20	9,552.65	5,541.21	3,337.85	13,773.50	9,279.91
Equity Share Capital (Face value Rs. 2/-per share)	529.98	529.98	529.98	529.98	529.98	529.98	529.98	529.98
Earnings Per Share (Basic & Diluted) (Face value Rs. 2/-per share)#	22.10	13.24	55.06	37.80	21.96	13.21	54.59	36.72

\* There was no extra-ordinary item during the quarter and nine months ended 31st December, 2020.  
 # Not Annualised

**Notes :**  
 1. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on February 12, 2021.  
 2. A Scheme of Amalgamation of the Company with J.M. Hosiery & Co. Limited and Ebell Fashions Private Limited has been approved on June 26th, 2018 by the Board of Directors of the respective companies and has been filed with the National Company Law Tribunal(NCLT) after receiving approvals from respective stock exchanges, Pending the regulatory approvals, no effect of the proposed merger has been considered in this Statement.  
 3. The above is an extract of the detailed format of un-audited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Un-audited Financial Results are available on the Stock Exchange website ([www.bseindia.com](http://www.bseindia.com)) and [www.nseindia.com](http://www.nseindia.com)) and on the Company's website ([www.luxinnerwear.com](http://www.luxinnerwear.com)).

By Order of the Board  
 for LUX INDUSTRIES LIMITED  
 Sd/-  
**Ashok Kumar Todi**  
 Chairman  
 DIN : 00053599

Place : Kolkata  
 Date : February 12, 2021

**Few of our Best Sellers**

LUX cozi | LUX VENUS | ONN | LUX Inferno | LUX COTT'S WOOL | oneg

